

## மூவொரு கடவுள் பெருவிழா - இரண்டாம் ஆண்டு

### திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய இனிய நாளில் நாம் அனைவரும் மூவொரு இறைவனின் பெருவிழாவை கொண்டாட அன்புடன் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூயஆவி என மூன்று ஆட்களாய் இருக்கின்றார். இந்த உண்மையை மூவொரு கடவுளின் மறைபொருள் எனக் கூறுகின்றோம். ஒரே கடவுளை விசுவசிக்கிறேன் என நம் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றோம். பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக்; கூறும்போது, “மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம்.

இன்றைய விழா நமக்குத் தரும் செய்தி எதுவெனில், முதலாவதாக, இறைவன் நம் அனைவரையும் ஒற்றுமையின் அடையாளமாக வாழ அழைப்பு விடுக்கின்றார். மூவொரு இறைவன் ஒருங்கிணைவதை இயேசுவின் திருமுழுக்கிலும், உருமாற்ற நிகழ்விலும் நாம் காண முடியும். அவர்கள் மூன்று ஆட்களாக இருந்தாலும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்த சங்கிலிகளாக வாழ்கின்றனர். நாம் நம் உறவுகளில், சமூகத்தில், பணித்தளங்களில் பிளவுபட்ட மனநிலையில்லாமல் ஒற்றுமையின் சின்னமாக, ஒருங்கிணைந்து வாழ்ந்திடும் பரந்த மனதினைப் பெற்றுக் கொள்வோம்.

இரண்டாவதாக. மூவொரு இறைவனின் பணியைத் தொடர்ந்திட வேண்டும். இறுதியாக, இறைவனை ஆராயும் முயற்சியில் ஈடுபடாது, இறை உண்மைகளை ஏற்றுக் கொண்டு, இறைவனுக்கு முன்பாக நம்மையே தாழ்த்திக் கொண்டு வாழ்ந்திடும்போது. மூவொரு இறைவனை, அவரன்பை, வழிநடத்துதலை நம் வாழ்பில் அனுபவிக்க முடியும்.

## முதல் வாசக முன்னுரை: இணைச்சட்டம் 4:32-34,39-40

அன்பர்களே, இன்றைய முதல் வாசகம், வரலாற்றில் செயல்படுகின்ற இஸ்ரவேலின் ஆண்டவரே உண்மையான கடவுள் என்பதை எடுத்துரைக்கிறது. தமது உரிமைச்சொத்தாக இஸ்ரவேல் இனத்தை தேர்ந்தெடுத்து வழிநடத்திய கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழுமாறு மோசே அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

## இரண்டாம் வாசக முன்னுரை: உரோமையர் 8:14-17

அன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும்போதுதான், உரிமைப்பேறு பெற்றவர்களாய் இருக்க முடியும் என்று எடுத்துரைக்கிறது. பிள்ளைகளுக்கே குரிய மனப்பான்மையினாலே நாம் கடவுளை 'அப்பா, தந்தையே!' என அழைக்கிறோம் என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

## மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. “நாம் ஒன்றாய் இருப்பதுபோல, அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக” என்றுரைத்த இதயவேந்தனே!

எங்கள் மனதில் சுயநலம், “தான்” என்ற ஆணவம், போன்ற தீய உணர்வுகளைக் களைந்து, மாந்தரிடையே ஏற்ற, தாழ்வுகள் பாராது, “ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் சகோதரன்” என்ற பரந்த மனநிலையை பெற்று வாழக்கூடிய, உயர்ந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுகொண்டு, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. “தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்” என்ற அன்பு தெய்வமே,

நாங்கள் எங்கள் குறைகளைக் கண்ணோக்காது, எங்கள் கண்களில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காது, அடுத்தவரின் குறைகளை பெரிதுபடுத்தி, அவர்கள் கண்களில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனித்து, தவறாக தீர்ப்பிடும் மனநிலையகற்றிடவும். எங்கள் குறைகளைத் திருத்தி நேரிய வழியில் வாழ்ந்திடும் உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. “இதோ! நான் உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்துள்ளேன்” என்ற உன்னத தெய்வமே!

ஏங்கள் வாழ்வில் விசுவாசத்தில் தளர்ந்திடாது, உம்மில் நம்பிக்கை இழந்திடாது, நீர் எங்களோடிருக்கிறீர், எங்களை கண்ணின்மணிபோல காக்கின்றீர், என்ற ஆழமான விசுவாசத்தைப் பெற்று, பாறைமீது கட்டிய வீட்டைப் போன்று. உறுதியான நம்பிக்கையைப் பெற்று, எங்கள் வாழ்வை அர்ப்பணித்திட ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் விண்ணரசு இவர்களுக்குரியதே” என்றுரைத்த தாயான தெய்வமே!

எங்கள் குழந்தைகள், மற்றும் தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல உடல்.உள்ள நலனையும், ஞானம், அறிவு, இறைபக்தி, கீழ்படிதல், ஒழுக்கத்தைத் தந்து, பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு நீரே தாயும், தந்தையுமுமாக இருந்து, உம் மேலான பேரன்பை. அரவணைப்பைத் தந்து, பாதுகாத்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.